



For HDFC Life Unit Linked Plans Only ஹெட்கேஃபி லைஃப் யூனிட் லொட்கெட்ஸ் திட்டங்களுக்காக மட்டும் Additional Single Premium Top-up கூடுதல் ஒற்றைப் பிரீமியம் டாப்-அப் (Please use a separate request form for each Policy) (ஒவ்வொரு பாலிசிக்கும் தனித் தனியான படிவங்களை உபயோகிக்கவும்)	<i>For Official Use Only</i> அலுவலகப் பயன்பாட்டிற்கு மட்டும் Branch Name: கிளையின் பெயர்: Received by: பெறுநர்: Interaction ID: தொடர்பு ஐடி: Dt & Time: நாள் & நேரம்:	Current Day NAV இன்றைய நாளின் என்ஏவி Next Day NAV அடுத்த நாளின் என்ஏவி Employee Code: _____ பணியாளர் குறியீடு: Signature: _____ கையொப்பம்:
---	---	--

Name of the Policyholder : _____ (First Name) (பெயரின் முதற்பகுதி) _____ (Middle Name) (பெயரின் நடுப்பகுதி) _____ (Last Name) (பெயரின் கடைசிப் பகுதி)

பாலிசிதாரரின் பெயர்:

[illegible]

பாலிசி எண்: இ- இன்தூரன்ஸ் கணக்கு எண்:

Email ID*: _____

மின்னஞ்சல் முகவரி*:

Contact * No.: (Off) _____ / (Res) _____ / (Mob) _____ (Mobile number is preferable)
தொடர்பு எண் : (அலுவலகம்) _____ / (வீடு) _____ / (மொபைல்) _____ (மொபைல் எண் விருப்பத்திற்கேற்றது)

*Contact details provided herein will be updated for all future communications. For customers registered under National Do Not Call Registry, this will be considered as consent to communicate with him/her on the contact details provided herein. Policyholder/Payor's ID & Address proof along with PAN card to be submitted. In case Policyholder/Payor does not have PAN Card the please submit Form 60/61.

இங்கு வழங்கப்படும் தொடர்பு விவரங்கள் தான் இனி வரும் தொடர்புகள் அனைத்திற்கும் பயன்படுத்தப்படும். தேசிய அழைப்பு வேண்டாம் பதிவின் கீழ் பதிவிட்ட வாடிக்கையாளர்களுக்கு, இங்கே மேல் அவர்களைத் தொடர்பு கொள்வதற்கான வேண்டுகோள் பாலிசியைச் செலுத்துபவரின் பேன் அட்டை இல்லலை என்றும் படிவம் 6061 ஐச் சமர்ப்பிக்கவேண்டும்.

☐ I have paid the Additional Single Premium Top-up amount of INR _____ online.

நான் கூடுதல் ஒற்றைப் பிரீமியம் டாப்-அப் கட்டணமான இந்திய ரூபாய் மதிப்பின்படி _____ ஐ ஆன்லைனில் செலுத்தியுள்ளேன்.

☐ I would like to pay an Additional Single Premium Top-up amount of INR _____ by Cheque/DD No. _____ dated _____ drawn on _____ for INR(in words) _____ to be invested in the funds as mentioned in the table below.

நான், கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி பண்டுகளில் முதலீடு செய்வதற்காக, ரூ. (எழுத்து வடிவில்) _____ தொகைக்கு _____ அன்று வரையப்பட்டு _____ க்கு தேதியிடப்பட்டுள்ள காசோலையடி எண். _____ மூலம் ரூ. _____ தொகையை கூடுதல் ஒற்றைப் பிரிமியம் டாப்-அப் தொகையாகச் செலுத்த விரும்புகிறேன்.

Fund Name -பண்டின் பெயர்	Additional Single Premium Top-up* கூடுதல் ஒற்றைப் பிரீமியம் டாப்-அப்
	Percentage சதவீதம்
Total Percentage (the total % of fund allocation should be 100%) மொத்த சதவீதம் (பண்டு ஒதுக்கீட்டின் மொத்த சதவீதமானது 100% ஆக இருக்கவேண்டும்)	100%

***Additional Single Premium Top-up (ASPTP)**- In case you have not mentioned any percentage above, ASPTP amount will be invested as per the current fund allocation. The ASPTP will not be adjusted towards renewal premium due. Please note the allocation specified above is applicable only for the above transaction & not for regular premium. If the aggregate of your annualised premium and the Top-up amount paid by you equals or exceeds INR 1 lakh, then you are required to submit income proof. The income proof should be commensurate with your annualised premium and Top-up paid by you in a financial year.

செடுத்தல் ஒற்றைப் பிரிமியம் டாப்-அப் (எஸ்பிபிடி): ஒருவேளை நீங்கள் எந்த சதவீதத்தையும் மேலே குறிப்பிடவில்லை என்றால், தற்போதைய நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையிலே எஸ்பிபிடி தொகை முதலீடு செய்யப்படும் புதுப்பிக்கப்பட்ட பிரிமியம் தொகையிலே எஸ்பிபிடி ஐ ஐ செய்ய முடியாது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒதுக்கீட்டை, மேலேயுள்ள பரிவர்த்தனைக்கு மட்டும் அன்றி வுழக்கமான பிரிமியத்திற்குப் பொருத்தது. உங்கள் வருடாந்தரப் பிரிமியம் மற்றும் டாப்-அப்பின் கூட்டுத் தொகையானது, இந்திய ரூபாய் மதிப்பீட்டை 1 லட்சமாகவோ அதற்கு மேலாகவோ இருந்தால், உங்கள் வருமானச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். உங்களது வருமானச் சான்றானது, நிதியாண்டில் நீங்கள் செலுத்திய வருடாந்தரப் பிரிமியம் மற்றும் டாப்-அப்பிற்கு நிகரமாகக் இருக்க வேண்டும்.

In case of non-fulfilment of the above requirement, the request will be declined. You can submit a fresh request post completion of the previous request. The NAV applicable will be as of the date of the new request.

மேலே உள்ள தேவையைப் பூர்த்தி செய்யாவிட்டால், கோரிக்கை நிராகரிக்கப்படும். முந்தைய கோரிக்கை நிறைவடைந்த பின், புதிய கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். பொருந்தக்கூடிய என்ஏவி, புதிய கோரிக்கைத் தேதியையே கொண்டிருக்கும்.

My current gross total income from all sources is INR _____ per annum. If the said amount plus the aggregate regular premium payable in the financial year is equal to or exceeds INR 1lakh, enclose self-attested copies of the documents mentioned below and information (The proofs are not required if provided earlier.)

அனைத்து மூலங்கள் வழியாகவும் எனக்குக் கிடைக்கும் தற்போதைய வருமானத்தின் மொத்தத் தொகையானது இந்திய ரூபாய் மதிப்பின்படி வருடத்திற்கு _____ ஆகும். கூறப்பட்டுள்ள தொகை மற்றும் அதை நிதியாண்டுக்கு மேலுதரப்பட வேண்டிய வகைமான பிரிப்பின்படி பொத்தத் தொகையானது இந்திய ரூபாய் மதிப்பின்படி 1 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், கீழே கேட்கப்பட்டுள்ள அனுபவங்கள் மற்றும் தகவல்களைக் கொடியப்படிமட்டுச் சமர்ப்பிக்கவும் (சான்றுகளை மூன்மே வழுக்கியிருந்தால், இப்போது வழுக்கி தேதியைக் குறிப்பிடுக).

a. Proof of identity and proof of residence. (The proofs are not required if provided earlier) b. Proof of income e.g. latest income tax returns etc.

a. அடையாளச் சான்று மற்றும் வசிப்பிடச் சான்று. (சான்றுகளை முன்பே வழங்கியிருந்தால், இப்போது வழங்கத் தேவையில்லை) b. வருமானச் சான்று எ.கா. சமீபத்திய வருமான வரி வருவாய்கள் மற்றும் பல.

Source of funds: (please state % undereach head - totaling upto 100%) (Top-up only)

நிதிக்கான மூலம்: (ஒவ்வொருவருக்குமான % மொத்தத்தை - 100% வரைக் குறிப்பிடவும்) (டாப்-அப்பிற்கு மட்டும்)

Salaries சம்பளங்கள்	Business Property வணிகச் சொத்து	House வீடு	Capital Gains முதலீட்டு வரவுகள்	Investments முதலீடுகள்	Agriculture விவசாயம்	Others மற்றவை	Total மொத்தம்

General Rules:

1. Request for the above transactions are acceptable subject to cut-off rules followed by HDFC Life in accordance with IRDAI. The current cut-off timing for accepting requests to be processed with same day NAV is 3pm IST. 2. In case a prior unit allocation is pending, your current request will be processed on the successive working day. 3. If a Fund Switch & Top-up request is received together, Fund Switch transaction will be processed first. In case a prior unit allocation is pending, your current request will be processed on the successive working day. 4. Policy servicing charges may be levied as applicable. Please refer to your Policy document for details.

பொதுவான விதிகள்:

1. ஐஆர்டிஐஐ இன் கட்டுப்பாடுகளின் கீழ், ஹெச்டிஎஃப்ஸி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் பின்பற்றும் கட்-ஆஃப் விதிமுறைகளுக்கு மேற்கண்ட பரிவர்த்தனை கோரிக்கைகள் உட்பட்டது. அன்றைய என்ஏவி மதிப்பில் செயலாக்கம் செய்வதற்கான கோரிக்கைகளை ஏற்கும் தற்போதைய கட்-ஆஃப் நேரம் மதியம் 3 மணியாகும் (இந்திய நேரப்படி). 2. ஒருவேளை ஏற்கனவே ஒதுக்கப்பட்ட வேலைகள் நிறுவனத்தில் இருந்தால், உங்களது தற்போதைய கோரிக்கை, அடுத்த பணி நாளில் செயல்படுத்தப்படும். 3. ஃபண்டி மாற்றம் & டாப்-அப் கோரிக்கைகள் ஒன்றாக பெறப்பட்டால், ஃபண்டி மாற்றக் கோரிக்கையே முதலில் செயலாக்கம் செய்யப்படும். ஒருவேளை ஏற்கனவே ஒதுக்கப்பட்ட வேலைகள் நிறுவனத்தில் இருந்தால், உங்களது தற்போதைய கோரிக்கை, அடுத்த பணி நாளில் செயல்படுத்தப்படும். 4. பாலிசிகளின் சேவைக் கட்டணங்கள் ஏற்றதுபோல விதிக்கப்படும். விவரங்களுக்கு, பாலிசி ஆவணத்தைப் பார்க்கவும்.

I confirm having read all the relevant Policy provisions before making this application and having understood them and its consequences. I further Confirm that the premium paid above is derived out of legitimate sources of funds. I understand and agree that all the instructions authorised by me through this form are made under my consent and are not provided under any duress or compulsion and HDFC Life has agreed to carry out the same on my behalf. I undertake not to raise any action / claim whatsoever against HDFC Life for any reasons thereto.

சம்மந்தப்பட்ட அனைத்து பாலிசி ஆவணங்களையும் அவற்றின் பின்விளைவுகளையும் வாசித்துப் புரிந்து கொண்டேன் என்பதை உறுதிசெய்கிறேன். மேலும், செலுத்தப்பட்ட பிரீமியமானது, சட்டத்திற்கு உட்பட்டு கிடைத்த பணத்தில் இருந்தே ஆகும் என்பதையும் உறுதிசெய்கிறேன். இந்தப் படிவத்தின் மூலம், அனைத்து அறிவுறுத்தல்களும் என்னால் எனது ஒப்புதலுடன் அங்கீகரிக்கப்பட்டதாக ஏற்கிறேன். இதை எந்த விதமான வற்புறுத்தலினாலோ கட்டாயத்தினாலோ இதை செய்யவில்லை என்றும் ஹெச்டிஎஃப்ஸி லைஃப் எனது சார்பாக இதை மேற்கொள்வதை ஒப்புக்கொண்டுள்ளது என்றும் புரிந்து, ஏற்றுக்கொள்கிறேன். இதன்மூலம், எந்தக் காரணங்களுக்காகவும் ஹெச்டிஎஃப்ஸி லைஃப்பின் மீது எந்த நடவடிக்கையோ/ கிளைமையோ கோரமாட்டேன் என்றும் உறுதி எடுக்கிறேன்.

Policyholder's /Assignee's Name : _____ Date: _____ Place: _____
பாலிசிதாரர்/ உரிமைமாற்றம் பெறுபவரின் (Assignee) பெயர்: _____ நாள்: _____ இடம்: _____

Policyholder's/Assignee's Signature: _____ * Assignee's details are required in case of assigned Policies
பாலிசிதாரர்/ உரிமைமாற்றம் பெறுபவரின் (Assignee) கையொப்பம்: _____ * பாலிசிகள் ஒதுக்கப்பட்டிருந்தால் உரிமைமாற்றம் பெறுபவரின் (Assignee) பெயர் தேவை

Signature Verified Stamp

முத்திரையுடன்
அங்கீகரிக்கப்பட்ட கையொப்பம்

Declaration to be made by a third person where:

மூன்றாம் தரப்பினரின் உறுதிமொழி செய்யப்பட வேண்டியது:

The life assured has affixed his/her thumb impression / has signed in vernacular / has not filled the application. I hereby declare that I have explained the contents of this application form to the life to be assured in _____ language and have truthfully recorded the answers provided to me. I further declare that the life to be assured has signed/affixed his/her thumb impression in my presence.

ஆயுள் காப்பீடு செய்தவர், எனது முன்னிலையில் கையொப்பமிட்டுள்ளார் / அவரது கைரேகையைப் பதிவு செய்துள்ளார் / பிராந்திய மொழியில் கையொப்பமிட்டுள்ளார். விண்ணப்பப் படிவத்தை நிரப்பவில்லை. ஆயுள் காப்பீடு அளிக்கும் இந்தப் படிவத்தின் உள்ளடக்கங்களை _____ மொழியில் விளக்கி, எனக்கு வழங்கப்பட்ட அதற்கான பதில்களை பதிவு செய்துள்ளேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன். மேலும், ஆயுள் காப்பீடு செய்தவர், எனது முன்னிலையில் கையொப்பமிட்டு / அவரது கைரேகையைப் பதிவு செய்துள்ளார்.

Declarant Name: _____ Date: _____ Place: _____ Signature: _____
உறுதியளிப்பவரின் பெயர்: _____ நாள்: _____ இடம்: _____ கையொப்பம்: _____


Declarant Address: _____
உறுதியளிப்பவரின் முகவரி: _____

NOTE:

With reference to recent regulatory changes, please submit PAN or Form 60 (if you do not have a PAN) with HDFC Life with immediate effect. Please update via My Account/service@hdclife.com/18602679999/HDFC Life branch. Ignore if submitted.

குறிப்பு:

சமீபத்திய ஒழுங்கு நடைமுறை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஹெச்டிஎஃப்ஸி லைஃப்பிற்கு உங்களின் பான் அல்லது படிவம் 60 (உங்களிடம் பான் இல்லையென்றால்) ஐ உடனே சமர்ப்பித்திடுங்கள். எனதுகணக்கு/ service@hdclife.com/ 18602679999/ ஹெச்டிஎஃப்ஸி கிளை வழியாகப் புதுப்பிக்கவும். ஏற்கனவே சமர்ப்பித்திருந்தால், பொருட்படுத்த வேண்டாம்.



Maximise Insurance benefits with Top ups

டாப் அங்களுடன் உங்களது இன்சூரன்ஸ் பலன்களை அதிகரிக்கச் செய்யுங்கள்

Looking for a top up?

Login to My Account or Register now!

டாப் அப் வேண்டுமா? எனது கணக்கிற்குள் உள்நுழையவும் அல்லது இப்போதே பதிவு செய்யவும்!

My Account Login

எனது கணக்கிற்கான
உள்நுழைவு

Register Now!

இப்போதே பதிவு
செய்யவும்!

For queries or information:

ஏதேனும் கேள்விகள் அல்லது மேலும் தகவலுக்கு:



1860-267-9999

(Local charges apply). DO NOT prefix any country code e.g. +91 or 00
Available Mon-Sat from 10 am to 7 pm
(உள்ளூர் கட்டணங்கள் பொருந்தும்). நாட்டின் குறியீடு எதையும் முன்னால் குறிப்பிடக் கூடாது எ.கா. +91 அல்லது 00. திங்-சனி ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கும்



service@hdfclife.com

NRIservice@hdfclife.com

(For NRI customers only)

(என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டும்)



www.hdfclife.com

MSCNO 398302041507

HDFC Life Insurance Company Limited (HDFC Life).

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (ஹெச்.டி.எஃப்.சி லைஃப்).

CIN: L65110MH2000PLC128245. IRDAI Registration No 101.

சிஐஎன்: L65110MH2000PLC128245. ஐஆர்டிஐ பதிவு எண். 101.

Regd. Off: 13th Floor, Lodha Excelus, Apollo Mills Compound, N.M. Joshi Marg, Mahalaxmi, Mumbai - 400 011.

பதிவு. அலுவலகம்: 13வது தளம், லோதா எக்சலஸ், அப்பல்லோ மில்ஸ் கம்பவுண்ட், என்.எம். ஜோஷி மார்க், மஹாலக்ஷ்மி, மும்பை - 400 011.



Sar utha ke jiyo!

BEWARE OF SPURIOUS / FRAUD PHONE CALLS!

போலியான / மோசடியான போன் அழைப்புகளிடம் கவனமாக இருங்கள்!

- IRDAI is not involved in activities like selling insurance policies, announcing bonus or investment of premiums.
இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்வது, போனஸ் அறிவிப்பது, பிரீமியங்களை முதலீடு செய்வது போன்ற செயல்களில் ஐஆர்டிஐ ஈடுபடாது.
- Public receiving such phone calls are requested to lodge a police complaint.
அவ்வாறான அழைப்புகளைப் பெறும் பொதுமக்கள், காவல்துறையினரிடம் குற்றச்சாட்டைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

The product classification & Asset class is for reference purpose only. PLEASE DO NOT PRINT.
தயாரிப்பு வகைப்பாடு மற்றும் சொத்து வகையானது குறிப்பிற்காக மட்டுமே. அச்சிட வேண்டாம்.

Name of the Product /தயாரிப்பின் பெயர்	UIN /யூஐஎன்
HDFC Unit Linked Endowment Plan /ஹெச்டி.எஃப்.சி யூனிட் லிங்க்ட் எண்டோவ்மென்ட் திட்டம்	101L015V01
HDFC Unit Linked Endowment /ஹெச்டி.எஃப்.சி யூனிட் லிங்க்ட் எண்டோவ்மென்ட்	101L015V02
HDFC Unit Linked Young Star Plan /ஹெச்டி.எஃப்.சி யூனிட் லிங்க்ட் யங் ஸ்டார் திட்டம்	101L019V01
HDFC Unit Linked Young Star /ஹெச்டி.எஃப்.சி யூனிட் லிங்க்ட் யங் ஸ்டார்	101L019V02
HDFC Unit Linked Young Star Plus /ஹெச்டி.எஃப்.சி யூனிட் லிங்க்ட் யங் ஸ்டார் ப்ளஸ்	101L023V01
HDFC Unit Linked Endowment Plus /ஹெச்டி.எஃப்.சி யூனிட் லிங்க்ட் எண்டோவ்மென்ட் ப்ளஸ்	101L024V01
HDFC Unit Linked Young Star Suvidha /ஹெச்டி.எஃப்.சி யூனிட் லிங்க்ட் யங் ஸ்டார் சுவிதா	101L025V01
HDFC Unit Linked Young Star Suvidha Plus /ஹெச்டி.எஃப்.சி யூனிட் லிங்க்ட் யங் ஸ்டார் சுவிதா ப்ளஸ்	101L026V01
HDFC Unit Linked Endowment Suvidha /ஹெச்டி.எஃப்.சி யூனிட் லிங்க்ட் எண்டோவ்மென்ட் சுவிதா	101L027V01
HDFC Unit Linked Endowment Suvidha Plus /ஹெச்டி.எஃப்.சி யூனிட் லிங்க்ட் எண்டோவ்மென்ட் சுவிதா ப்ளஸ்	101L028V01

NOTE: The Asset class is applicable for the products mentioned above only குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தயாரிப்புகளுக்கு மட்டுமே சொத்து வகை பொருந்தும்

Fund ஃபண்டு	SFIN எஸ்எஃப்ஐஎன்	Asset Class சொத்து வகை			
		Money Market Instruments பணச் சந்தைக் கருவிகள்	Public Deposits பொது டெபாசிட்கள்	Govt. Securities & Corp Bonds அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பத்திரங்கள்	Equity ஈக்விட்டி
Liquid Fund லிக்விட் ஃபண்டு	ULIF00102/01/04LiquidFund101	100%	0%	0%	0%
Stable Managed Fund ஸ்டேபிள் மேனேஜ்ட் ஃபண்டு	ULIF00720/06/07StableMgFd101	*0-12 months / ⁰ முதல் -12 மாதங்கள் வரை	-	0 - 30%	0%
		*12-18 months / ¹² முதல் -18 மாதங்கள் வரை	-	50 - 100%	0%
		*18-24 months / ¹⁸ முதல் -24 மாதங்கள் வரை	-	0 - 20%	0%
		*More than 24 months / ²⁴ மாதங்களுக்கு மேல்	-	0%	0%
Secure Managed Fund செக்யூர்ட் மேனேஜ்ட் ஃபண்டு	ULIF00202/01/04SecureMgtF101	0% to/முதல் 5% வரை	0% to/முதல் 20% வரை	75% to/முதல் 100% வரை	0%
Defensive Managed Fund டீபன்சிவ் மேனேஜ்ட் ஃபண்டு	ULIF00302/01/04DefensiveF101	0% to/முதல் 5% வரை	0% to/முதல் 15% வரை	50% to/முதல் 85% வரை	15% to/முதல் 30% வரை
Balanced Managed Fund பேலன்ஸ்ட் மேனேஜ்ட் ஃபண்டு	ULIF00402/01/04BalancedMF101	0% to/முதல் 5% வரை	0% to/முதல் 15% வரை	20% to/முதல் 70% வரை	30% to/முதல் 60% வரை
Equity Managed Fund ஈக்விட்டி மேனேஜ்ட் ஃபண்டு	ULIF00616/01/06EquityMgFd101	0% to/முதல் 5% வரை	0% to/முதல் 10% வரை	0% to/முதல் 40% வரை	60% to/முதல் 100% வரை
Growth Fund குரோத் ஃபண்டு	ULIF00502/01/04GrowthFund101	0% to/முதல் 5% வரை	0%	0%	95% to/முதல் 100% வரை

*Indicates the residual maturity of the securities / instruments in the respective fund portfolios.

*பத்திரங்களுக்கான எஞ்சிய முதிர்வு/ தொடர்புடைய ஃபண்டு போர்ட்-போலியோக்களின் கருவிகளைக் குறிக்கிறது.

The product classification & Asset class is for reference purpose only. PLEASE DO NOT PRINT.
தயாரிப்பு வகைப்பாடு மற்றும் சொத்து வகையானது குறிப்பிற்காக மட்டுமே. அச்சிட வேண்டாம்.

Name of the Product /தயாரிப்பின் பெயர்	UIN /யூஐஎன்
HDFC Unit Linked Enhanced Life Protection II /ஹெச்.டி.எல்.பி.யூ.லி.லி.பி.என்.ஐ. லைஃப் ப்ரொட்டெக்ஷன் II	101L030V01
HDFC Unit Linked Endowment Plus II /ஹெச்.டி.எல்.பி.யூ.லி.லி.பி.என்.ஐ. டைம்ஸ் II	101L031V01
HDFC Unit Linked YoungStar Plus II /ஹெச்.டி.எல்.பி.யூ.லி.லி.பி.என்.ஐ. யங் ஸ்டார் ப்ளஸ் II	101L032V01
HDFC SimpliLife /ஹெச்.டி.எல்.பி.சி.எம்.பி.என்.ஐ. லைஃப்	101L033V01
HDFC SimpliLife /ஹெச்.டி.எல்.பி.சி.எம்.பி.என்.ஐ. லைஃப்	101L033V02
HDFC SimpliLife /ஹெச்.டி.எல்.பி.சி.எம்.பி.என்.ஐ. லைஃப்	101L033V03
HDFC Unit Linked Young Star II /ஹெச்.டி.எல்.பி.யூ.லி.லி.பி.என்.ஐ. யங் ஸ்டார் II	101L036V01
HDFC Unit Linked Endowment II /ஹெச்.டி.எல்.பி.யூ.லி.லி.பி.என்.ஐ. டைம்ஸ் II	101L038V01
HDFC Unit Linked Endowment Winner /ஹெச்.டி.எல்.பி.யூ.லி.லி.பி.என்.ஐ. வினெர்	101L041V01
HDFC Unit Linked Young Star Champion /ஹெச்.டி.எல்.பி.யூ.லி.லி.பி.என்.ஐ. யங் ஸ்டார் சாம்பியன்	101L042V01
HDFC Young Star Super /ஹெச்.டி.எல்.பி.யங் ஸ்டார் சூப்பர்	101L048V01
HDFC Endowment Super /ஹெச்.டி.எல்.பி.என்.டி.எல்.பி.என்.ஐ. சூப்பர்	101L049V01
HDFC Young Star Super Suvidha /ஹெச்.டி.எல்.பி.யங் ஸ்டார் சூப்பர் சுவிடா	101L050V01
HDFC Endowment Super Suvidha /ஹெச்.டி.எல்.பி.என்.டி.எல்.பி.என்.ஐ. சூப்பர் சுவிடா	101L051V01
HDFC Young Star Supreme Suvidha /ஹெச்.டி.எல்.பி.யங் ஸ்டார் சூப்பர் சூப்ரீம் சுவிடா	101L052V01
HDFC Endowment Supreme Suvidha /ஹெச்.டி.எல்.பி.என்.டி.எல்.பி.என்.ஐ. சூப்பர் சுவிடா	101L053V01
HDFC Endowment Supreme /ஹெச்.டி.எல்.பி.என்.டி.எல்.பி.என்.ஐ. சூப்ரீம்	101L058V01
HDFC Young Star Champion Suvidha /ஹெச்.டி.எல்.பி.யங் ஸ்டார் சாம்பியன் சுவிடா	101L059V01
HDFC YoungStar Supreme /ஹெச்.டி.எல்.பி.யங் ஸ்டார் சூப்ரீம்	101L060V01
HDFC Endowment Champion Suvidha /ஹெச்.டி.எல்.பி.என்.டி.எல்.பி.என்.ஐ. சாம்பியன் சுவிடா	101L061V01

NOTE: The Asset class is applicable for the products mentioned above only குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தயாரிப்புகளுக்கு மட்டுமே சொத்து வகை பொருந்தும்

Fund பெயர்	SFIN எஸ்.எஃப்.ஐ.என்	Asset Class /சொத்து வகை		
		Money Market Instruments & Public Deposits பணச் சந்தைக் கருவிகள் மற்றும் பொது தொகைகள்	Govt. Securities & Corp Bonds அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பத்திரங்கள்	Equity ஈக்விட்டி
Liquid Fund II லிக்விட் ஃபண்ட் II	ULIF02208/10/08LiquidFdII101	100%	0%	0%
Stable Managed Fund II ஸ்டேபிள் மேனேஜ்ட் ஃபண்ட் II	ULIF02308/10/08StableMFII101	0 - 100% (*Upto 24 Months) (*24 மாதங்கள் வரை)		0%
Secured Managed Fund II செக்யூர்ட் மேனேஜ்ட் ஃபண்ட் II	ULIF02408/10/08SecureMFII101	0% to/முதல் 25% வரை	75% to/முதல் 100% வரை	0%
Defensive Managed Fund II டீபன்சிவ் மேனேஜ்ட் ஃபண்ட் II	ULIF02508/10/08DefnsvFdII101	0% to/முதல் 20% வரை	50% to/முதல் 85% வரை	15% to/முதல் 30% வரை
Balanced Managed Fund II பேலன்ஸ்ட் மேனேஜ்ட் ஃபண்ட் II	ULIF02608/10/08BalncdMFII101	0% to/முதல் 20% வரை	20% to/முதல் 70% வரை	30% to/முதல் 60% வரை
Equity Managed Fund II ஈக்விட்டி மேனேஜ்ட் ஃபண்ட் II	ULIF02708/10/08EquityMFII101	0% to/முதல் 15% வரை	0% to/முதல் 40% வரை	60% to/முதல் 100% வரை
Growth Fund II குரோத் ஃபண்ட் II	ULIF02808/10/08GrwthFndII101	0% to/முதல் 10% வரை	0%	90% to/முதல் 100% வரை

*Indicates the residual maturity of the securities / instruments in the respective fund portfolios.

*பாதுகாப்புகளுக்கான எஞ்சிய முதிர்வு/தொடர்புடைய ஃபண்ட் போர்ட்ஃபோலியோக்களின் கருவிகளைக் குறிக்கிறது.

The product classification & Asset class is for reference purpose only. PLEASE DO NOT PRINT.
தயாரிப்பு வகைப்பாடு மற்றும் சொத்து வகையானது குறிப்பிற்காக மட்டுமே அச்சிட வேண்டாம்.

Name of the Product /தயாரிப்பின் பெயர்	UIN /யூஐஎன்
HDFC Unit Linked Pension II /ஹெச்.டி.எஃப்.சி யூனிட் லிங்க்ட் பென்ஷன் II	101L039V01
HDFC Unit Linked Pension Maximiser II /ஹெச்.டி.எஃப்.சி யூனிட் லிங்க்ட் பென்ஷன் மாக்சிமைசர் II	101L040V01
HDFC Pension Super /ஹெச்.டி.எஃப்.சி பென்ஷன் சூப்பர்	101L047V01
HDFC Pension Supreme /ஹெச்.டி.எஃப்.சி பென்ஷன் சுப்ரீம்	101L055V01
HDFC Unit Linked Pension Maximiser II /ஹெச்.டி.எஃப்.சி யூனிட் லிங்க்ட் பென்ஷன் மாக்சிமைசர் II	101L056V01
HDFC Pension Champion /ஹெச்.டி.எஃப்.சி பென்ஷன் சாம்பியன்	101L057V01

NOTE: The Asset class is applicable for the products mentioned above only
குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தயாரிப்புகளுக்கு மட்டுமே சொத்து வகை பொருந்தும்

Fund ஃபண்டு	SFIN எஸ்.எஃப்.ஐஎன்	Asset Class /சொத்து வகை		
		Money Market Instruments & Public Deposits பணச் சந்தைக் கருவிகள் மற்றும் பொது டெபாசிட்கள்	Govt. Securities & Corp Bonds அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பத்திரங்கள்	Equity ஈக்விட்டி
Liquid Fund II லிக்விட் ஃபண்டு II	ULIF02208/10/08LiquidFdII101	100%	0%	0%
Stable Managed Fund II ஸ்டேபிள் மேனேஜ்ட் ஃபண்டு II	ULIF02308/10/08StableMFII101	0 - 100% (*Upto 24 Months) (*24 மாதங்கள் வரை)		0%
Secured Managed Fund II செக்யூர்ட் மேனேஜ்ட் ஃபண்டு II	ULIF02408/10/08SecureMFII101	0%to/முதல் 25%வரை	75%to/முதல் 100%வரை	0%
Defensive Managed Fund II டிஃபன்சிவ் மேனேஜ்ட் ஃபண்டு II	ULIF02508/10/08DefnsvFdlI101	0%to/முதல் 20%வரை	50%to/முதல் 85%வரை	15%to/முதல் 30%வரை
Balanced Managed Fund II பேலன்ஸ்ட் மேனேஜ்ட் ஃபண்டு II	ULIF02608/10/08BalncdMFII101	0%to/முதல் 20%வரை	20%to/முதல் 70%வரை	30%to/முதல் 60%வரை
Equity Managed Fund II ஈக்விட்டி மேனேஜ்ட் ஃபண்டு II	ULIF02708/10/08EquityMFII101	0%to/முதல் 50%வரை	0%to/முதல் 40%வரை	60%to/முதல் 100%வரை
Growth Fund II குரோத் ஃபண்டு II	ULIF02808/10/08GrwthFndII101	0%to/முதல் 10%வரை	0%	90%to/முதல் 100%வரை

*Indicates the residual maturity of the securities / instruments in the respective fund portfolios.

*பாதுகாப்புகளுக்கான எஞ்சிய முதிர்வு/ தொடர்புடைய ஃபண்டு போர்ட்ஃபோலியோக்களின் கருவிகளைக் குறிக்கிறது.

The product classification & Asset class is for reference purpose only. PLEASE DO NOT PRINT.
தயாரிப்பு வகைப்பாடு மற்றும் சொத்து வகையானது குறிப்பிற்காக மட்டுமே. அச்சிட வேண்டாம்.

Name of the Product /தயாரிப்பின் பெயர்	UIN /யூஐஎன்
HDFC Unit Linked Pension Plan /ஹெச்.டி.எஃப்.சி யூனிட்ட் லிங்க்ட் பென்ஷன் திட்டம்	101L016V01
HDFC Unit Linked Pension /ஹெச்.டி.எஃப்.சி யூனிட்ட் லிங்க்ட் பென்ஷன்	101L016V02
HDFC Unit Linked Pension Plus /ஹெச்.டி.எஃப்.சி யூனிட்ட் லிங்க்ட் பென்ஷன் ப்ளஸ்	101L029V01

NOTE: The Asset class is applicable for the products mentioned above only
குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தயாரிப்புகளுக்கு மட்டுமே சொத்து வகை பொருந்தும்

Fund பெயர்	SFIN எஸ்.எஃப்.ஐ.என்	Asset Class /சொத்து வகை			
		Money Market Instruments பணச் சந்தைக் கருவிகள்	Public Deposits பொது டெபாசிட்கள்	Govt. Securities & corp Bonds அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பத்திரங்கள்	Equity ஈக்விட்டி
Liquid Fund லிக்விட் பெண்ட்	ULIF00802/01/04LiquidFund101	100%		0%	0%
Stable Managed Fund ஸ்டேபிள் மேனேஜட் பெண்ட்	ULIF01420/06/07StableMgFd101	*0-12 months / 0 முதல் -12 மாதங்கள் வரை -		0 - 30%	0%
		*12-18 months / 12 முதல் -18 மாதங்கள் வரை		50 - 100%	0%
		*18-24 months / 18 முதல் -24 மாதங்கள் வரை		0 - 20%	0%
		*More than 24 months / 24 மாதங்களுக்கு மேல்		0%	0%
Secured Managed Fund செக்யூர்ட் மேனேஜட் பெண்ட்	ULIF00902/01/04SecureMgtF101	0%to/முதல் 5%வரை	0%to/முதல் 20%வரை	75%to/முதல் 100%வரை	0%
Defensive Managed Fund டீபன்சிவ் மேனேஜட் பெண்ட்	ULIF01002/01/04DefensiveF101	0%to/முதல் 5%வரை	0%to/முதல் 15%வரை	50%to/முதல் 85%வரை	15%to/முதல் 30%வரை
Balanced Managed Fund பேலன்ஸ்ட் மேனேஜட் பெண்ட்	ULIF01102/01/04BalancedMF101	0%to/முதல் 5%வரை	0%to/முதல் 15%வரை	20%to/முதல் 70%வரை	30%to/முதல் 60%வரை
Equity Managed Fund ஈக்விட்டி மேனேஜட் பெண்ட்	ULIF01316/01/06EquityMgFd101	0%to/முதல் 5%வரை	0%to/முதல் 10%வரை	0%to/முதல் 40%வரை	60%to/முதல் 100%வரை
Growth Fund குரோத் பெண்ட்	ULIF01202/01/04GrowthFund101	0%to/முதல் 5%வரை	0%	0%	95%to/முதல் 100%வரை

*Indicates the residual maturity of the securities / instruments in the respective fund portfolios.

*பாதுகாப்புகளுக்கான எஞ்சிய முதிர்வு/ தொடர்புடைய பெண்ட் போர்ட்டில் போலியோக்களின் கருவிகளைக் குறிக்கிறது.

The product classification & Asset class is for reference purpose only. PLEASE DO NOT PRINT.
தயாரிப்பு வகைப்பாடு மற்றும் சொத்து வகையானது குறிப்பிற்காக மட்டுமே. அச்சிட வேண்டாம்..

Name of the Product தயாரிப்பின் பெயர்	UIN யூஐஎன்
HDFC SL pension Maximus ஹெச்.டி.எஃப்.சி எஸ்எல் பென்ஷன் மேக்ஸிமஸ்	101L074V01

NOTE: The Asset class is applicable for the products mentioned above only
குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தயாரிப்புகளுக்கு மட்டுமே சொத்து வகை பொருந்தும்

Equity ஈக்விட்டி	Fund ஃபண்டு	SFIN எஸ்எஃப்ஐஎன்	Asset Class /சொத்து வகை	Equity ஈக்விட்டி
			Money Market Instruments ,Public Deposits,Govt. Securities & Corp Bonds பணச் சந்தைக் கருவிகள், பொது டெபாசிட்கள், அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் நிறுமப் பத்திரங்கள்	
Pension Guarantee Fund 1 பென்ஷன் கேரண்டி ஃபண்டு 1	101L074V01	ULIF04224/01/11PenGuaFnd1101	70% -100%	0% - 30%

The product classification & Asset class is for reference purpose only. PLEASE DO NOT PRINT.
தயாரிப்பு வகைப்பாடு மற்றும் சொத்து வகையானது குறிப்பிற்காக மட்டுமே. அச்சிட வேண்டாம்.

Name of the Product /தயாரிப்பின் பெயர்	UIN /யூஐஎன்
HDFC Life Pension Super Plus /ஹெச்.டி.எஃப்.சி லைஃப் பென்ஷன் தூப்பர் ப்ளஸ்	101L085V02
HDFC Life Single Premium Pension Super /ஹெச்.டி.எஃப்.சி லைஃப் சிங்கிள் தூப்பர் பிரீமியம் பென்ஷன் தூப்பர்	101L086V02
HDFC Life Pension Super Plus /ஹெச்.டி.எஃப்.சி லைஃப் பென்ஷன் தூப்பர் ப்ளஸ்	101L085V01
HDFC Life Single Premium Pension Super /ஹெச்.டி.எஃப்.சி லைஃப் சிங்கிள் தூப்பர் பிரீமியம் பென்ஷன் தூப்பர்	101L086V01

NOTE: The Asset class is applicable for the products mentioned above only
குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தயாரிப்புகளுக்கு மட்டுமே சொத்து வகை பொருந்தும்

Fund ஃபண்டு	SFIN எஸ்எஃப்ஐஎன்	Asset Class /சொத்து வகை		
		Money Market Instruments பணச் சந்தைக் கருவிகள்	Govt. Securities & Corp Bonds அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் நிறுமப் பத்திரங்கள்	Equity ஈக்விட்டி
Pension Super Plus Fund - 2012 பென்ஷன் தூப்பர் ப்ளஸ் ஃபண்டு - 2012	ULIF04818/06/12PenSuPls12101	0% - 40%	40% - 100%	0% - 60%

The product classification & Asset class is for reference purpose only. PLEASE DO NOT PRINT.
தயாரிப்பு வகைப்பாடு மற்றும் சொத்து வகையானது குறிப்பிற்காக மட்டுமே, அச்சிட வேண்டாம்.

Name of the Product /தயாரிப்பின் பெயர்	UIN /யூஐஎன்
HDFC Wealth Maximiser Plus /ஹெச்.டி.எஃப்.சி வெல்த் மாக்ஸிமைசர் ப்ளஸ்	101L034V01
HDFC Unit Linked Wealth Multiplier /ஹெச்.டி.எஃப்.சி யூனிட்ட் லிங்க்ட் வெல்த் மல்டிப்ளையர்	101L044V01

NOTE: The Asset class is applicable for the products mentioned above only
குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தயாரிப்புகளுக்கு மட்டுமே சொத்து வகை பொருந்தும்

Fund ஃபண்டு	SFIN எஸ்.ஃப்.ஐ.என்	Asset Class சொத்து வகை	Asset Allocation சொத்து ஒதுக்கீடு
Money Plus Fund மணி ப்ளஸ் ஃபண்டு	ULIF02904/08/08MoneyPlusF101	*All debt instruments maturity less than equal to 12 months *அனைத்து கடன் கருவிகளுக்கும்மான முதிர்வுக் காலம் 12 மாதங்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும்	0 - 30%
		*Bank deposits with maturity greater than equal to 12 months and lesser than or equal to 36 months *வங்கி டெபாசிட்களின் முதிர்வு காலமானது 12 மாதங்களோ அதற்கு மேலாகவோ மற்றும் 36 மாதங்களோ அதற்கு குறைவாகவோ இருக்க வேண்டும்	0 - 20%
		*Government Securities with maturity greater than equal to 12 months and lesser than or equal to 36 months *அரசாங்க பாதுகாப்புக்கான முதிர்வு காலம் 12 மாதங்களோ அதற்கு மேலாகவோ மற்றும் 36 மாதங்களோ அதற்கு குறைவாகவோ இருக்க வேண்டும்	40 - 100%
		*Corporate Debt with maturity greater than equal to 12 months and lesser than or equal to 36 months *நிறுவன கடன்களுக்கான முதிர்வுக் காலம் 12 மாதங்களோ அதற்கு மேலாகவோ மற்றும் 36 மாதங்களோ அதற்கு குறைவாகவோ இருக்க வேண்டும்	0 - 10%
Bond Opportunities Fund பாண்ட் ஆப்பர்துனிட்டி ஃபண்டு	ULIF03004/08/08BondOprtFd101	Money Market Instruments பணச் சந்தைக் கருவிகள்	0 - 5%
		Public Deposits பொது டெபாசிட்கள்	0 - 15%
		Govt. Securities அரசாங்கப் பத்திரங்கள்	50 - 60%
		Corporate Bonds நிறுவனப் பத்திரங்கள்	20 - 30%
		Equity /ஈக்விட்டி	0%
Large Cap Fund லார்ஜ் கேப் ஃபண்டு	ULIF03204/08/08Large-CapF101	Money Market Instruments /பணச் சந்தைக் கருவிகள்	0-5%
		Equity /ஈக்விட்டி	95-100%
Mid Cap Fund மிட் கேப் ஃபண்டு	ULIF03104/08/08Mid-capFnd101	Money Market Instruments /பணச் சந்தைக் கருவிகள்	0-5%
		Equity /ஈக்விட்டி	95-100%
Manager's Fund மேனேஜர்ஸ் ஃபண்டு	ULIF03304/08/08ManagerFnd101	All Debt with maturity < 12 Months அனைத்து கடன்களுக்கும்மான முதிர்வுக் காலம் 12 மாதங்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும்	0% - 40%
		Money Market Instruments & Public Deposits பணச் சந்தைக் கருவிகள் மற்றும் பொது டெபாசிட்கள்	0% - 25%
		Govt Securities & Corporate Bonds அரசாங்க பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பத்திரங்கள்	5% - 65%
		Large Cap Equity /லார்ஜ் கேப் ஈக்விட்டி	10% - 45%
		Mid Cap Equity /மிட் கேப் ஈக்விட்டி	10% - 45%

*Indicates the residual maturity of the securities / instruments in the respective fund portfolios.
*பத்திரங்களுக்கான எஞ்சிய முதிர்வு/ தொடர்புடைய ஃபண்டு போர்ட்-போலியோக்களின் கருவினைக் குறிக்கிறது.

The product classification & Asset class is for reference purpose only. PLEASE DO NOT PRINT.
தயாரிப்பு வகைப்பாடு மற்றும் சொத்து வகையானது குறிப்பிற்காக மட்டுமே. அச்சிட வேண்டாம்..

Name of the Product /தயாரிப்பின் பெயர்	UIN /யூஐஎன்
HDFC Wealth Maximiser Plus /ஹெச்.டி.எஃப்.சி வெல்த் மாக்சிமைசர் ப்ளஸ்	101L034V01
HDFC Unit Linked Wealth Multiplier /ஹெச்.டி.எஃப்.சி யூனிட் லிங்க்ட் வெல்த் மல்டிப்ளையர்	101L044V01

NOTE: The Asset class is applicable for the products mentioned above only
குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தயாரிப்புகளுக்கு மட்டுமே சொத்து வகை பொருந்தும்

Fund ஃபண்டு	SFIN எஸ்.எஃப்.ஐஎன்	Asset Class சொத்து வகை	Asset Allocation சொத்து ஒதுக்கீடு
Money Plus Fund மணி ப்ளஸ் ஃபண்டு	ULIF02904/08/08MoneyPlusF101	*All debt instruments maturity less than equal to 12 months /*அனைத்து கடன் கருவிகளுக்குமான முதிர்வுக் காலம் 12 மாதங்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும்	0 - 30%
		*Bank deposits with maturity greater than equal to 12 months and lesser than or equal to 36 months /*வங்கி டெபாசிட்களின் முதிர்வு காலமானது 12 மாதங்களோ அதற்கு மேலாகவோ மற்றும் 36 மாதங்களோ அதற்கு குறைவாகவோ இருக்க வேண்டும்	0 - 20%
		*Government Securities with maturity greater than equal to 12 months and lesser than or equal to 36 months /*அரசாங்க பாதுகாப்புகளுக்கான முதிர்வு காலம் 12 மாதங்களோ அதற்கு மேலாகவோ மற்றும் 36 மாதங்களோ அதற்கு குறைவாகவோ இருக்க வேண்டும்	40 - 100%
		*Corporate Debt with maturity greater than equal to 12 months and lesser than or equal to 36 months /*நிறுவன கடன்களுக்கான முதிர்வுக் காலம் 12 மாதங்களோ அதற்கு மேலாகவோ மற்றும் 36 மாதங்களோ அதற்கு குறைவாகவோ இருக்க வேண்டும்	0 - 10%
Bond Opportunities Fund பான்ட் ஆப்பர்துனிடிஸ் ஃபண்டு	ULIF03004/08/08BondOprtFd101	Money Market Instruments பணச் சந்தைக் கருவிகள்	0 - 5%
		Public Deposits /பொது டெபாசிட்கள்	0 - 15%
		Govt. Securities /அரசாங்கப் பத்திரங்கள்	50 - 60%
		Corporate Bonds /நிறுவனப் பத்திரங்கள்	20 - 30%
		Equity /ஈக்விட்டி	0%
Large Cap Fund லார்ஜ் கேப் ஃபண்டு	ULIF03204/08/08Large-CapF101	Money Market Instruments பணச் சந்தைக் கருவிகள்	0-5%
		Equity /ஈக்விட்டி	95-100%
Mid Cap Fund மிட் கேப் ஃபண்டு	ULIF03104/08/08Mid-capFnd101	Money Market Instruments பணச் சந்தைக் கருவிகள்	0-5%
		Equity /ஈக்விட்டி	95-100%
Manager's Fund மேனேஜர்ஸ் ஃபண்டு	ULIF03304/08/08ManagerFnd101	All Debt with maturity < 12 Months அனைத்து கடன்களுக்குமான முதிர்வுக் காலம் 12 மாதங்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும்	0% - 40%
		Money Market Instruments & Public Deposits பணச் சந்தைக் கருவிகள் மற்றும் பொது டெபாசிட்கள்	0% - 25%
		Govt Securities & Corporate Bonds அரசாங்க பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பத்திரங்கள்	5% - 65%
		Large Cap Equity /லார்ஜ் கேப் ஈக்விட்டி	10% - 45%
		Mid Cap Equity /மிட் கேப் ஈக்விட்டி	10% - 45%

*Indicates the residual maturity of the securities / instruments in the respective fund portfolios.
/*பத்திரங்களுக்கான எஞ்சிய முதிர்வு/ தொடர்புடைய ஃபண்டு போர்ட்-போலியோக்களின் கருவிகளைக் குறிக்கிறது.

The product classification & Asset class is for reference purpose only. PLEASE DO NOT PRINT.
தயாரிப்பு வகைப்பாடு மற்றும் சொத்து வகையானது குறிப்பிற்காக மட்டுமே. அச்சிட வேண்டாம்.

Name of the Product தயாரிப்பின் பெயர்	UIN யூஐஎன்
HDFC Life Click 2 Invest ஹெச்.டி.எஃப்.சி லைஃப் கிளிக் 2 இன்வெஸ்ட்	101L100V01

NOTE: The Asset class is applicable for the products mentioned above only
குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தயாரிப்புகளுக்கு மட்டுமே சொத்து வகை பொருந்தும்

Fund ஃபண்டு	SFIN எஸ்.எஃப்.ஐ.என்	Asset Class / சொத்து வகை		
		Money Market Instruments & Public Deposits பணச் சந்தைக் கருவிகள் மற்றும் பொது டெபாசிட்கள்	Govt. Securities & Corp Bonds அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பத்திரங்கள்	Equity ஈக்விட்டி
Balanced Fund பேலன்ஸ் ஃபண்டு	ULIF03901/09/10BalancedFd101	0%to/முதல் 20%வரை	0%to/முதல் 60%வரை	40%to/முதல் 80%வரை
Income Fund இன்கம் ஃபண்டு	ULIF03401/01/10IncomeFund101	0%to/முதல் 20%வரை	80%to/முதல் 100%வரை	-
BlueChip Fund ப்ளூசிப் ஃபண்டு	ULIF03501/01/10BlueChipFd101	0%to/முதல் 20%வரை	-	80%to/முதல் 100%வரை
Opportunities Fund ஆப்பர்கனிட்டிஸ் ஃபண்டு	ULIF03601/01/10OpprtntyFd101	0%to/முதல் 20%வரை	-	80%to/முதல் 100%வரை
Equity Plus Fund ஈக்விட்டி ப்ளஸ் ஃபண்டு	ULIF05301/08/13EquityPlus101	0%to/முதல் 20%வரை	0%to/முதல் 20%வரை	80%to/முதல் 100%வரை
Diversified Equity Fund டைவர்திஃபைடு ஈக்விட்டி ஃபண்டு	ULIF05501/08/13DivrEqtyFd101	0%to/முதல் 40%வரை	0%to/முதல் 40%வரை	60%to/முதல் 100%வரை
Bond Fund பான்ட் ஃபண்டு	ULIF05601/08/13Bond Funds101	0%to/முதல் 60%வரை	40%to/முதல் 100%வரை	-
Conservative Fund கன்சர்வேட்டிவ் ஃபண்டு	ULIF05801/08/13ConsertvFd101	0%to/முதல் 60%வரை	40%to/முதல் 100%வரை	-

The product classification & Asset class is for reference purpose only. PLEASE DO NOT PRINT.
தயாரிப்பு வகைப்பாடு மற்றும் சொத்து வகையானது குறிப்பிற்காக மட்டுமே. அச்சிட வேண்டாம்.

Name of the Product தயாரிப்பின் பெயர்	Income Fund இன்கம் ஃபண்டு	Blue Chip Fund ப்ளூசிப் ஃபண்டு	Opportunities Fund ஆப்பர்சுனிட்டீஸ் ஃபண்டு	Vantage Fund வேண்டேஜ் ஃபண்டு	Short Term Fund ஷார்ட் டெர்ம் ஃபண்டு	Balanced Fund பேலன்ஸ்ட் ஃபண்டு
HDFC Wealth Builder ஹெச்டிஎஃப்சி வெல்த் பில்டர்	101L054V01	101L054V01	101L054V01	101L054V01	NA	NA
HDFC SL Crest ஹெச்டிஎஃப்சி எஸ்எல் க்ரேஸ்ட்	101L064V01	101L064V01	101L064V01	NA	101L064V01	101L064V01
HDFC SL Crest ஹெச்டிஎஃப்சி எஸ்எல் க்ரேஸ்ட்	101L064V02	101L064V02	101L064V02	NA	NA	101L064V02
HDFC SL Youngstar Super II ஹெச்டிஎஃப்சி எஸ்எல் யங் ஸ்டார் சூப்பர் II	101L065V01	101L065V01	101L065V01	NA	101L065V01	101L065V01
HDFC SL ProGrowth Super II ஹெச்டிஎஃப்சி எஸ்எல் ப்ரோ குரோத் சூப்பர் II	101L066V01	101L066V01	101L066V01	NA	101L066V01	101L066V01
HDFC SL ProGrowth Super II ஹெச்டிஎஃப்சி எஸ்எல் ப்ரோ குரோத் சூப்பர் II	101L066V02	101L066V02	101L066V02	NA	NA	101L066V02
HDFC SL ProGrowth Maximiser ஹெச்டிஎஃப்சி எஸ்எல் ப்ரோ குரோத் மாக்சிமைசர்	101L067V01	101L067V01	101L067V01	NA	101L067V01	101L067V01
HDFC SL ProGrowth Maximizer ஹெச்டிஎஃப்சி எஸ்எல் ப்ரோ குரோத் மாக்சிமைசர்	101L067V02	101L067V02	101L067V02	NA	NA	101L067V02
HDFC SL Young Star Super Premium ஹெச்டிஎஃப்சி எஸ்எல் யங் ஸ்டார் சூப்பர் பிரீமியம்	101L068V01	101L068V01	101L068V01	NA	101L068V01	101L068V01
HDFC SL Young Star Super Premium ஹெச்டிஎஃப்சி எஸ்எல் யங் ஸ்டார் சூப்பர் பிரீமியம்	101L068V02	101L068V02	101L068V02	NA	NA	101L068V02
HDFC SL ProGrowth Flexi ஹெச்டிஎஃப்சி எஸ்எல் ப்ரோ குரோத் ப்ளெக்ஸி	101L072V01	101L072V01	101L072V01	NA	101L072V01	101L072V01
HDFC SL ProGrowth Flexi ஹெச்டிஎஃப்சி எஸ்எல் ப்ரோ குரோத் ப்ளெக்ஸி	101L072V02	101L072V02	101L072V02	NA	NA	101L072V02
HDFC SL ProGrowth Plus ஹெச்டிஎஃப்சி எஸ்எல் ப்ரோ குரோத் ப்ளஸ்	101L081V01	101L081V01	101L081V01	NA	101L081V01	101L081V01
HDFC SL ProGrowth Plus ஹெச்டிஎஃப்சி எஸ்எல் ப்ரோ குரோத் ப்ளஸ்	101L081V02	101L081V02	101L081V02	NA	NA	101L081V02
HDFC Life Smart Women Plan ஹெச்டிஎஃப்சி லைஃப் ஸ்மார்ட் விமன் திட்டம்	101L082V01	101L082V01	101L082V01	NA	101L082V01	101L082V01
HDFC Life Smart Woman ஹெச்டிஎஃப்சி லைஃப் ஸ்மார்ட் விமன்	101L082V02	101L082V02	101L082V02	NA	NA	101L082V02
HDFC Life Invest Wise ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்வெஸ்ட் வைஸ்	101L083V01	101L083V01	101L083V01	NA	101L083V01	101L083V01
HDFC Life Invest wise ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்வெஸ்ட் வைஸ்	101L083V02	101L083V02	101L083V02	NA	NA	101L083V02

NOTE: The Asset class is applicable for the products mentioned above only
குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தயாரிப்புகளுக்கு மட்டுமே சொத்து வகை பொருந்தும்

Fund ஃபண்டு	SFIN எஸ்.எஃப்.ஐ.என்	Asset Class சொத்து வகை		
		Money Market Instruments & Public Deposits பணச் சந்தைக் கருவிகள் மற்றும் பொது டெபாசிடுகள்	Govt. Securities & Corp Bonds அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பத்திரங்கள்	Equity ஈக்விட்டி
Income Fund இன்கம் ஃபண்டு	ULIF03401/01/10IncomeFund101	0%to/முதல் 20%வரை	80%to/முதல் 100%வரை	-
Blue Chip Fund ப்ளூசிப் ஃபண்டு	ULIF03501/01/10BlueChipFd101	0%to/முதல் 20%வரை	-	80%to/முதல் 100%வரை
Opportunities Fund ஆப்பர்சுனிட்டீஸ் ஃபண்டு	ULIF03601/01/10OpprtntyFd101	0%to/முதல் 20%வரை	-	80%to/முதல் 100%வரை
Vantage Fund வேண்டேஜ் ஃபண்டு	ULIF03701/01/10VantageFnd101	0%to/முதல் 40%வரை	10%to/முதல் 70%வரை	10%to/முதல் 70%வரை
Short Term Fund ஷார்ட் டெர்ம் ஃபண்டு	ULIF03801/09/10ShortTrmFd101	0% to/முதல் 100% வரை (*upto 36 Months) (*36 மாதங்கள் வரை)		-
Balanced Fund பேலன்ஸ்ட் ஃபண்டு	ULIF03901/09/10BalancedFd101	0%to/முதல் 20%வரை	0%to/முதல் 60%வரை	40%to/முதல் 80%வரை

*Indicates the residual maturity of the securities / instruments in the respective fund portfolios.

*பத்திரங்களுக்கான எஞ்சிய முதிர்வு/ தொடர்புடைய ஃபண்டு போர்ட்-போலியோக்களின் கருவிகளைக் குறிக்கிறது.

HDFC Life Insurance Company Limited (HDFC Life).

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (ஹெச்.டி.எஃப்.சி லைஃப்).

CIN: L65110MH2000PLC128245. IRDAI Registration No. 101.

Regd. Off: 13th Floor, Lodha Excelus, Apollo Mills Compound, N.M. Joshi Marg, Mahalaxmi, Mumbai - 400 011.

சிஐஎன்: L65110MH2000PLC128245. ஐஆர்டிஐஜி பதிவு எண். 101.

பதிவு செய்யப்பட்ட அலுவலகம்: 13வது தளம், லோதா எக்செலஸ், அப்பல்லோ மில்ஸ் காம்பவுண்ட், என்.எம். ஜோஷி மார்க், மஹாலக்ஷ்மி, மும்பை - 400 011.

For queries or more information, Call 1860-267-9999 (local charges apply). DO NOT prefix any country code e.g. +91 or 00. Available Mon-Sat from 10 am to 7 pm |

Email - service@hdfclife.com | nriservice@hdfclife.com (For NRI customers only) Visit - www.hdfclife.com

கேள்விகள் அல்லது மேலும் தகவலுக்கு, 1860-267-9999 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம் (உள்ளூர் கட்டணங்கள் பொருந்தும்). நாட்டின் குறியீடு எதையும் முன்னால் குறிப்பிடக் கூடாது எ.கா. +91 அல்லது 00. திங்கள்- சனி வரை, காலை 10 மணியிலிருந்து 7 மணி வரை இயங்கும் | மின்னஞ்சல் - service@hdfclife.com | nriservice@hdfclife.com (என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டும்) | www.hdfclife.com - ஐப் பாருங்கள்

Customer Acknowledgement Copy (Additional Single Premium Top-up Form)

வாடிக்கையாளர் ஒப்புதலின் நகல் (கூடுதல் ஒற்றைப் பிரீமியம் டாப்-அப் படிவம்)

Policy No. _____ Interaction ID No: _____ Policyholder Name: _____
பாலிசி எண் _____ தொடர்பு ஐடி எண்: _____ பாலிசிதாரரின் பெயர்: _____

Documents accepted (specify): _____ Customer Relations Officer: _____ Date: _____ Time: _____
ஒப்புதல் அளிக்கப்பட ஆவணங்கள் (குறிப்பிடவும்): _____ வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரி: _____ நாள்: _____ நேரம்: _____

For queries or more information, call us on 1860-267-9999 (Local charges apply). DO NOT prefix any country code e.g. +91 or 00. Available Mon-Sat from 10 am to 7 pm |
Email - service@hdfclife.com | nriservice@hdfclife.com (For NRI customers only) | Visit - www.hdfclife.com

கேள்விகள் அல்லது மேலும் தகவலுக்கு, 1860-267-9999 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம் (உள்ளூர் கட்டணங்கள் பொருந்தும்). நாட்டின் குறியீடு எதையும் முன்னால் குறிப்பிடக் கூடாது எ.கா. +91 அல்லது 00. திங்- சனி ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கும் | மின்னஞ்சல் - service@hdfclife.com | nriservice@hdfclife.com (என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டும்) | www.hdfclife.com - ஐப் பாருங்கள்

Branch Stamp
கிளை முத்திரை